

அண்டகோள பெய்ப்பொருள்

ஸேது ஸப்ளீதான மஹாவித்வானும்

பாஷா கவிசேகரநும்

அண்ணமலைச் சருவகலாசாலைத் தமிழராய்ச்சியாளருமாகிய

ஏ. இராகவையங்கார்

எழுதியது



சென்னைத் திருவல்லிக்கேணி

ஸ்ரீ வேதவேதாந்தவார்த்தனீ மகாசபையாரால்

வெளியிடப்பெற்றது.

1934.

விலை அண் 4

ஶ:

அண்டகோள் மெய்ப்பொருள்

ஸஹ ஸமில்தான் மஹாவித்வானும்

பாஷா கலிசேகரசும்

அண்ணுமேலைச் சருவகலாகாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய

ரா. இராகவையங்கார்

எழுதியது

சென்னைத் திருவல்லிக்கேணி

ஸ்ரீ வேதவேதாந்தவர்த்தனீ மகாசபையாரால்

வெளியிடப்பெற்றது.

1934.

விலை அணு 4

ஸ்ரீமதீ ராமாநுஜாயநம் :

முகவுரை

“அண்ட கோளத்தாரனு” என்ற பாசரம், ‘ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அவவல்’ என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருங்கரித் தாயவலங்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னுறாணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சேந்துமிழுப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளன. அப் பாசரத்துக்கு அக்ஞாலத்துப் பொருள்காண்டல் அரிதாயிருந்தமையால் ‘இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை’ என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப் பாசரத்தைப்பற்றி கெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப் பொருள் இல்லைதன்பதை உணரலாயினேன்.

அப் பாசரத்தின் சொற்றெழுதர்ப் பொளிவினையும், அதனுள்ளங்கிய அரிய பெரிய வடமொழிப் பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லக் கடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், ‘அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழாலன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ (கடவுள்வணக்கம், 18) என இற்றைக்குச் சில நூற்றுண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.

இவ் வரியபெரிய பாசரத்தையான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபங்யவிக்கப் பெற்ற இப்பாசராரத்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக் கேணி ஸ்ரீ வேதவேதாங்த வர்த்தனீ மஹாஸ்பையார், இதைப்பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசரமாக இல்லை இப்போது வெளியிடப்பெறகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபாரத்தசாரதி சுந்திதிடரஸ்திகளில் ஒருவரான ராவ்பலந்தார் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் கேட்டியார் அவ்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருங்கறி உரியதாகும்.

இங்கணம்,

ரா. இராகவையங்கார்.

ஸ்ரீமதே ராமாநுஜாயகம :

அண்டகோள மெய்ப்பொருள்

— மூலம் —

தஞ்சீறப்புப்பாயிரம்

கேண்டகோளத் திருப்பாட் இரையிதென
யாருக் கெளிய வியம்புகேன—பாரிற்
தெருங்காட்டும் வேதக் கெழுங்கமிழ்கா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.

ஆ ஒ வா ர

சங்கத்தார்க்கு எழுதிய அகவல்.

அண்டகோளத் தாரணு வாசிப்
பிண்டம் பூத்த பேரேழி லோருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தோகுத்து
நித்திலத் தன்ன வேண்மனை பரப்பில்

5. வேரும் வீத்து மின்றித் தனேன
தன்னிலை யறியாத் தோன்மிகு பேருமர
முவழி முப்பழி முறைமுறை தருதலி
குறேன்றுண்ட டோண்கவை தருவது மற்றுது
கல்லி னேழுந்து கடலி னழுந்தி
10. யங்காற் குறவ ரீற் விளைக்குஞ்

- சேலிபோழிற் குப்பை தருகட் போன்றுவித்
தறகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகன் முகையிலி
தானு மீனு எனவும் படாஅ
15. கோழிவர் மூவர் சிறிவரைப் பயந்தன
ஊவளிவ ஞாவளென வழிதல்
குவளாறு காட்சிப் புலவரது கடனே.

இது ‘மயர்வற மதிநலம்’ அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர்புராணத்தில் “அண்டகோ எத்தாரென்னு மாரியத் தமிழா ஸன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்” என வருங்கடவுள்வணக்கப்பாடலால் (13) துணிய வரகும்.

இதன் போருள்.

1. அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத் தினுடைய அரிய அனு வளர்ந்து என்றவாறு.

ஆகஸ்வளர்தல் : பரிணாமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை “ஆகலூழு” (திருக்குறள்-372) என்பதனு வறிக. மென்னும் பிரிக்கப்படாத பரமானு என்பதறிய ஆரணு என்றார். பரமானு இரண்டு கொண்டது அனு என்பது வட்நாற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு-அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதி யம்சமாகிய பரமானு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையுங் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிலை

(இதுவே படைப்பிற்கு முன்னிலையமாகும்) பரமானுவே என்பதை ஸ்ரீபாகவதம் ஈ-ஆம் ஸ்கந்தம் (கக-க) “பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமானு என்றியப்படுவது” என விளக்கியவாற்றுன் உணர்க. ஷடி ஈ-ஆம் ஸ்கந்தம் கக-ஆம் அத்தியாய முடிவில், “ஐம்பது போசனை அகல முள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசை கண முதலியவற்றுல் வெளியிற் குழந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றமுள்ள பல்கோடி பண்டங் களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமானுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய கிட்டனுவின் ஸ்வரூபமெனவும், அகந்தமாகிய பரப்பிரமம் எனவுக் கூறுகின்றனர்” என வருதலான் இதனுண்மை நன்குறிப்படும். பல்கோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமானுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணாமித்து அவ்வண்ட வரிசையாக்கலைபே இங்குக் குறித்தா ரெண்பது ஜகத்காரனமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல்கொண்டு எளிதிலியப் படும். ‘ஆகி’ என்று பரிணாமித்தல் கூறுதலான் இவ்வாரணு உபிரணு ஆகாணமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமானுவுக்குப் பரிணமை உள்ளதல்து, அனுவாகிய ஆத்மா விற்கு அஃதில்லாமை தெளிக. ‘அண்டகோளத்து ஆரணு’ என்புழி அத்துச்சாரியை “காமத்துக் காழில்கணி” (திருக்குறள்-1191.) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அனு எனினும் இழுக்கந்து, ஆகிப் பூத்த மரம் என இயையும்.

2. பிண்டம் பூத்த பேரேழி லோருமை என்பது சராசர சூபமான பிராணிகள் மலர்தற்குக்காரணமான பெருமை போடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடிடைய எ-று.

ஆகிப்பூத்த பேரெழில் ஒருமை மரம் என இயைக்க-
பூத்தமரம் என்பது பூத்தற்குக்காரணமான மரம் என்றவாறு;
“தாழ்ந்த இயல்பின்மை” (திருக்குறள்-908) “கிற்புகழுந்த
யாக்கை” (பதிற்றுப்பத்து. 44, 8) என்புழிப்போல. இன்டம்—
சராசரப்பிராணிகளின்தொகுதி. இவ்வாழ்வார் பரதெப்
வத்தைத் தொன்மிகுப்பெருமரம் என்று வருங்கஷமாக உருவ-
கப்படுத்துகின்றாதவின், அதற்கிணப்பயவருங்கதாரியத்தாற்
பூத்தனன்று ஏகதேசனுபகுமுகத்தாற் பிராணிஸமுதாயத்தை
மலர்களாக்கினர். ஸ்ரீ ஸஹஸ்ராமத்தில் “புஷ்பஹாஸ:”
என்னுங் திருநாமத்திற்கு ஸ்ரீசங்கர பகவத்பாதர் “பூவரும்பு
மலர்வதுபோலப் பிரபஞ்சனுபமாக மலர்பவன்” என்று
பொருள் கூறினார். இதனுற் பூத்தது பிரபஞ்சனுப மென்று
துணியலாகும். பெருமை-பரமானுவை அண்டமின்ட ரூப-
மான பிரபஞ்சமாக்கிச் செயற்கிய செய்யும் ஸங்கல்ப
விசிஷ்டநூதற் றன்மை. இதனுற் பரதெபவத்தின் ஸங்கல்ப-
விசிஷ்டவேஷமே உலகிற்கு ஸ்ரீத்தகாரணமாதல் காட்டிய
வாரும். எழில் - ஞானசக்தியாதி எல்லா நலங்களும் :
“எழிலளந்தங் கெண்ணாற் கரியானை” (முன்றூந்திரு. 3)
என்று பணிப்பார். [“பூ நலம்” (பரிபாடல்-16) என்புழிப்
பரிமேலமுகர் பூவினுகிய அழுகு எனப் பொருள் கூறலாது
முனர்க]. இதனுற் பரதெபவத்தின் ஞான சக்தியாதி
விசிஷ்டவேஷமே உலகிற்கு ஸஹகாரிகாரணமாதல் காட்டிய
வாரும். ஒருமை-அவ்வண்ட பின்ட ரூபமான பிரபஞ்சத்
தோடு கலங்கொண்றுபள்ள தன்மை. இதனுற் பரதெபவத்
தின் சிதசித்விசிஷ்டவேஷமே உலகிற்கு உபாதான காரண
மாதல் காட்டியவாரும். இங்னம் திரிவித காரணமும் பர-
தெபவமேபாகுமென்பது தோன்றப் பேரெழிலொருமை

யால் விசேஷத்தரர். குத்த மரம் என்புழிப் பூத்த பெருமை
யும் எழிலும் ஒருமையும் மரத்தின்கண்ணே கிளிபெறுத
லெளிதி ஊனாத் தகும். மரத்தின் அவயவமாகிய கொம்பு,
இலை, பூ, காப், கனி முதலிய எவையும் மரத்தின்வேறுகாத
தன்மையால் ஒருமை நன்கறியலாகும். இவ்வொருமை
யினைபே கம்பாடர்

“அம்போ ருகனு ரானு ரதியார்
எம்போ வியரென் இனிவென் பலவாம்
கொம்போ டைபூக் கனிகா யெனினும்
வம்போ மரமோன் தெஜும்வா ககமே.”

(இராமா. இரணியவெத, 111)

என்பதனால் இனிது விளக்கினார். இவர்க்கு இவ்
வாழ்வாருடைய இத்திருப்பாட்டு நோக்கென்பதும் பொருந-
தும். “சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை-
யானை” எனச் சடகோபரந்தாதியில், ஆழ்வார் சங்கம் வென்
ரூபானிய செய்தியை வெளியிடுதலான் இங்கு உணரவாம்.
ஸ்ரீ பாதவதம் “தருவினஷ்டியில் ஸீர்விடுவது அதன் கொம்பு
கிளைகட்கு எங்கங்மாருமீர, அங்கங்மே விஷ்ணுவின் ஆரா-
தனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது” (அத-ஞி-ஈக).
என்று கூறுதலான், மரமும் கிளைகரும்போலப் பரதெபவ-
மும் பிராணிகளு முன்மை நன்கறிந்துகொள்க. இந்தப்-
பாகவதத்தாற்கருதிய ஒருமையைபே ஆழ்வார் திருவுளாம்
பற்றினார்பது, பூத் த என்னும் வினையாற் பின்டங்களை
மலர்களாக்கியதனாலும், அம்மலர்களை யுண்டாக்கிப் பார்-
பாவிக்குநிலையில்: மலரின்வெறுகாத மரமாகப் பரதெபவத்
தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துணியலாம்.
இவ்வொருமை ரக்ஷப்ரத்தொகாதி ஸம்பந்தத்தான்தாவா
தல்லது ஸவஞ்பஜுக்யமாகாமை உய்த்துக்காரர்ந்துகொள்க.

“பாரிடமாவாலுங் தான்” (சு) என்னும் பெரியதிருவந் தாதித் தொடர்க்குப் பெரியவாச்சான் பிள்ளையாகிரியர் “ரக்ஷப் ரக்ஷக பாவாதி ஸம்பந்தத்தால் ஜுக்பம்; ஸ்வரூபத: அன்று” என் றஹரத்தவாற்றுன் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது நிலைவேற்றலே எங்குங்கலங்குறைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ட.

3. ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்பழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.

மோகநாந்தத்திற்கு உபகாரமாகிய தெப்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸாரஸம்பத்தை யுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ஸ்ரீகிஷ்ண பதினாறும் அத்யாயத்தில் “இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முன்ள தென்றும், அஸார்களின் ஸ்வபாவமுன்ளதென்றும் இருவகைப்படும்” என்று பகவான் அருளிச்செய்ததை ஸ்ந்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்று ஸ்ரீகிஷ்ண வழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழுரும் தொழுவாருமாகிய ‘துஷ்க்ருதிந: ஸாக்ருதிந:’ என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழுவாகிய துஷ்க்ருதிகள் நராத்மர், மாயை கவர்ந்த மதியினர், அஸாரஸ்வபாவமுன்ளவர், மூடர் என நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸாக்ருதிகள் ஆர்த்தன், ஜிஞ்ஞாஸா, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யார்த்த பரியனுன மேன்மையனெனவும், அப் பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம்.

வாஸ-தேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழுவாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றும் பொருந்தும்.

‘ஆருயிர் தொகுத்து’ என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெப்வஸம்பத்து ஸிறைந்த ஞானிகளாகிய பரமைகாங்திகளைத் தன்னடிநிழலிற் குழாங்கொளச் செய்து என்றவாரும். ஆருயிர் “ஸமஹாத்மா ஸ-துர்ஸ்லப:” (ஸமஹாத்மா-ஸ்லப) என்றபடி தனக்குங் கிடைக்கரிய மதாத்மாக்கள். எ-று. வாஸ-தேவ தருங்சாயையை கிட்டுப் புறம்போனத் பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மி என்பதே ஆருயிர் என்பபட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாங்திகளைத் தன்னடி நிழலில் திராஸ்வித்தது. பகவத் ப்ரயத்ந மென்று காட்டியவாறு. ப்ரஹ்மஸுத்ரபாஷ்ய முடிவில் “அத்யர்த்தப் பிரியம் ஞானிம் லப்த்வா” (சத்ருய-விரியங்குநிந்தயோ-ஆர்ஹாஷ்வா) (இவ்வளவென்று சொல்லத்கிய ப்ர்தியுடையனுகிய ஞானியைத் தன்பேருக அடைந்து) என்று ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத் தருநூதலான் அளவிடப்படாத பிரியனுகிய ஞானியைப் பரதெப்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது ‘ஞானி பரதெப்வத்தை அடைந்து’ என்பது ஆழ்வார் கருத்தாகருமை கண்டுகொள்க.

இனி, ஸ்ந்டு மருங்கு என்று சுற்றும் எனக்கொண்டு, இருவகையிராயுள்ள சுற்றுத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞ்ஞானிகளைத் தொகுத்து எனினுமாம். “ஞானி த்வாத்தமைவ மேமதம்” (ஐஞ்சீதாதெதூவ செலதங்கீதா) (ஞானியோ என்னுயிரே யென்பது என்

கொள்கை) என்னும் ஸ்ரீ கிதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெரியலாம். தீயவுயிற்றையுஞ் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர்பாலும் உறைதலானும் அவரையும் சன்ம சன்மாந்தரங் காத்துச் சேற்றானும், அவர்க்கும் அருள இருக்குங் தாயும் தங்கையுங் தானுதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. “தாப் தங்கை எவ்வுயிர்க்குங் தான்” (பெரிய திருவந்தாதி, உஞ்) என இவ்வாழ்வாரே அருளிச்செய்தலா நிதனுண்மையுணர்க. “பிதா மாதாச ஸர்வஸ்ய” (விதா ஜாதா அவைவு-வை) என்பது மஹாபாசதம். சுத்தஸ்தவநிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் ரெண் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு முரம் என்க.

4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்று முத்துக்களை பொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மன்றப்பிரதோத்தில் எ-று.

வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பி என்று சுவேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹாபரிசுத்தஸ்தலவிசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை கானை அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இத்தீப் பாரதம் சாந்திபூருவம் (343) ‘பாற்கடலின் வடபாகத்திற் பேசொளி நிறைந்த சுவேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சங்கிரைனெபாத்த காந்தியினர்; நாராயண பராபனர்; அவ்வன்பர் புருஷாத்தமனை என்று’

பாவளியாலடைந்தவர்; பொறிகளால் வேறேண்றும் நூகராதவரும், உண்ணுதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ் பவரும், ஏரங்திகளு மாவர்’ என வருவன்வற்று வறிக. இந்த த்வீபத்திற்கு நார்தமலூருவியானவர் தெய்வக்கிருபையாற் சென்று ஈங்குள்ள அங்குத்தமூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிகித்து ஆச்சரியமடைக்கதும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. இதனைவைகுண்டமாகவும் உபசரித்து வழங்குவர். சுவேதத்வீபம் = வைகுண்டம் என்று ஸ்ரீபாகவதத்தில் ஸ்ரீதரங்வாமிகள் வ்யாக்பானமிட்டார்.

இனி ஸஹஸ்ராம த்யானசலோகத்தில் “கூத்ரோதந் வத்ப்ரதேசே” என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமரையனிந்த அளையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கிணியப் நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மனமயும். அன்ன வெண்மணல்— அத்தகைய வெண்மணல்.

5. வேரும் வித்தும் இன்றி=தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தாலுண்டாதற்குக் காரணமான பிழ மும் தானேயன்றி வேறில்லாமல் எ-று.

விளைகளையே வேராகவும், அவ்யக்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவுங் தொண்ட ஸ்மஸர் வருகூத்ததின் (ஸ்ரீகிதை; விஷ்ணு புராணம் எ-ஆம் அத்யாயம்) இது வேறுய பரப்புறுஹமவருகூத்ம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குங் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,

“வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிகின்ற கார்முகில் போல்வண்ணன்” (திருவாய்மொழி, 2,8,10)

என்று பணித்தலா னறிக. ஸ்ரீ கிதையிலும் “பிஜம்மாம் ஸர்வ பூதாநாம்” (மீஜங்காவஸவ-லூதாநா) (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லாப் பிராணிகட்கும் தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளிபிட்டருளினான். ‘எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்’ ‘தானே கருவே தனிவித்தாய்’ (திருவாய்மொழி, 1-5-2,4) என்று பணித்தல் காணக. ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் ஸம்ஹார வர்஗ங்குத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆதாயம் காலம் முதலிய காரணமாதல்போல், அஃதுண்டாதற்கு ஸ்ரீ ஒழிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிமைத்திற்கு இறைவன் காரணனுதல் அறியலாம்.

5-6 தானே தன்னிலையறியா-ஸ்வதவ் ஸ்வவஜ்ஞானான் தானேயும் தன் ஸ்வபாவுமகிமை அறியலாகாத எ-று

தன்னிலை - தன் தெப்வங்கிலை : “தன் தெப்வங்கிலை” என்பது திருவாய்மொழி(3,10,6); அஃது அங்கு கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப்படுமாயின் அங்கம் என்று முழுங்கிய சாஸ்தரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஜையமும் உள்ள போதன்றே தன்னை அளங்கதறியப்படுகுவான்? அவ்விரண்டு மில்லாமையால் தன்னிலையை அளங்கதறிதலே யில்லாமை அறிக. அசித்திலும், பெத்தர் முக்தர் வித்யர் என்பத்து ஆத்மாக்களிலும் வேறுப்பு பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனுன் தானே அறியலாகாத என்றவாரும். அறியா மரம் என் இயையும். “தன்க்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்

கடற் பள்ளியம்மானை” எனத் திருவாய்மொழியில் (8,4,6). வருதலான் இதனுண்ணம் யனார்க. ஆண்டு, ஈடில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருள் தலை “ஸ்வதவ் ஸர்வஜ்ஞான தன்னாலும் தன்னைப் பரிச் சேதிக்கப் போகாது சுவேத தவிபவாசிகள் ஆச்சரியிக்கைக்கு..... திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவளை” என வ்யாக்யாணமிட்டது காணக.

இனி யஜார்வேத காடகத்தில் ‘தவமீவத்வாம் வேத்த யோவி ஸோவி’ (து ஜெவதாங்வெத்யொவி ஸோவி), (நீ யாராயுள்ளனை அவனுயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிறவை) எனவும், ஸ்ரீகிதையில் (10-15) “நீ நின்னை ஸ்வயமாகவே நின்னாறிவால் அறிகின்றனை” எனவும், பரி பாடலில் (ஓ) “நின்னைப் புனரானினைப்பி னீயை துணர் தியோ”— நின்னை உயர்வுக்குத் தருதின் அது நீயே யுணரினஸ்வது பிறராலுணரப்படுதியோ (பரிமேலழகருரை)— எனவும் வருதலான் சங்குத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானேயறிந்து எனக்கருதினுரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என் இயைக்க. இவ்வாறு பிறர் அறியா மைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வர்஗ங்குத்தை விசேஷக்குமாற்றால் விளக்கு கின்றார்.

6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பரப்ருஹ்மமாகிய வர்஗ங்கும் எ-று.

காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக் கப்படுவதொன்றங்கே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்முன்று பரிச்சேதமும் கடங்குதன்னைதென்று இவ்விசேடனங்களாற் கொள்ளவைத்தவாருகும். தொன்மரம் என்றனால் காலவளவையைக் கடங்குதென்றும், மிகுமரம்

என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. “ப்ருஹத் ரூப:” என்னுக் கிருநாமம்பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. “இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை” என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் “இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை” என்றுரைத்தலா னநிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்ததென்றும் அறியலாகாத தென்று குறித்ததெனக்கொள்க.

மரம் என்பது உவமைபாற் போந்த பெயர்; தன்னிழீழிலிற் புக்கார் பயன்துப்பத்து வாழுமிற்கும் மரம்போலுத் தான் இறைவனை மரமாக்கினார். “அருஞ்சரத்து மரம் போல அடைந்தார்க்கவித்தல் அவற்கியல்பு” என்பர் கங்கினார்க்கினியர் (சீவகசிந்தாமணி,பி). “வாலை-தேவதரு”என்ப. வருங்க: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றுதல் காண்க. ஸ்ரீ பராசரபட்டர் “உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வழிர்கள் தனக்கிமூக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்” என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் சிழல்செய்தலான் இறைவன் “பூர்ப்புவஸ்வஸ்தரு:” (உ-துல-டைவவஸ்தூரா:)* என்று பெயர்சிறப்பன்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் ரஜைகிறந்த வேதம் “வருங்க இவ ஸ்தபதோ திவிதிஷ்டத்பேக:”(வருங்க இவ வூவேரா இவி திஷ்டகூக்கி கெதக்தரீய உவ.) என்றாமுழுங்கிற்று. ஒருவன் மரம்போல அசைபாது திவ்யலோகத்திலுள்ளனஎன்பது இதன்பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் “நிவாஸ வருங்கல்ஸ ஸாதாநாம்” (நிவாஸவருங்கல்வாய-ஞாநாம்) (ஸாதுக்கஞ்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். “ப்ருஹமதரு”

என்று ப்ரஹலாதாழிவான்கூற்றில் வைத்துப் பராசரபகவான் வெளியிட்டு அதனினின் நு முக்கியென்னும் பழம் விழுவதென்னுக் கருத்தால் “முக்கி பல ப்ரபாத:” என விளக்கி யருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழவார் கிருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும். இதற்குரிய வடமொழிப்பகுதி வருமாறு:—

தவிப்புவதெக்கிலஹாழூயுலஸு
ய-ஈய-காவெசர-ஈயுகாவெதி
வாசாசு-தாபூ-ஹுத-வொா-நாக-
நிவூயரயொக்கிமாலு-ஹுவா-தி ॥

(ஸ்ரீ விஷ்ணுவாசாணங் சு-1. க்யா-17. ரூ-91.)

இம் முன்னேர் மொழிபொருளைப் போற்றியே இவ்வாழவார் “மரம்” என்றுரென்க. “என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த கற்பகம்” என்பதும் மரங்களினுயர்தாகக் கூறியதாகும்.

உன்றியும் ஈண்டு சுவேதத்விபத்து அநிருத்த ஸுரத்தியை “மரம்” என்றுது, அம்மூர்த்தி பச்செனத் தழைக்கத் திரு. வடிவுடையஞ்சுலபற்றி யென்று கொள்ளத்தகும். பரிபாடலின்கண் அநிருத்தஸுர்த்தியைப் “பைங்கண் மாதல்” என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் “பசிய உடம்புளையுடைய அநிருத்தனே”* என உரை கூறியதனையும் நோக்கித்தெனிக. பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி “அத்தியின-

* ஈண்டே “பொன்கட்பச்சை” என்புழிச் “வெந்த உடம்புளையுடைய காய்னே” என வரைத்துப் “பச்சையென்பது ப்ரத்யும்சென்னும் வடமொழித் திரிபு” என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.

மத்தியிலே.....நித்திரைகொள்ளுங் தமாலத்துருவன்” (அழன் கலம்பக்க காப்பு) எனப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபரவுத்தில் நாசதமலருஷி சேவத் தவிபுஞ் சென்று இம் மூந்ததியை ஸ்துதித்த ஸ்தோத்திரத் தில் “வாஸ்பதயே நம: (வனங்கட்குப் ப்தியாகிய பெருமா த்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.

“மனிசரு மற்று முற்றுமாய்” என்னுங் திருவாய் மொழி யீட்டில் ‘தடங்கடற் சேர்த் பிரானீ’ என்புழி மம் பின்னை ஆகிரியர்-“திருப்பாற் கடலிலே அங்குத்த ஞபியாய்க் கொண்டு கண்வளார்ந்தருளுகிற இடம் அவதார + கந்த மிழே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு); வெள்ளத்தர விற் துபிலமர்ந்த வித்திறே”. என்று அருளிச்செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக்கொள்க. பரச்சோபநிஷத் தில் “ஒரு விருஷ்தத்திற் பல பறவைகளுங் தங்கியிருத்தல்பேரல் உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன்” என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மனாவிஷ்ணு விருஷ்டம் என்றும், ஸ்ரீதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழுத்தைத் தாலுண்ணுது தன்னையடைந்த உயிர் உண்ணாறிற றல்போல் இறைவனுண்மை உணர்ந்துகொள்க. ‘பெரு மரம்’ என்புழிப் பெருமை தான் பெரிதாயிருப்பதனுலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலா நும் உள்ளது என்பா. இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்மசப்தத்திற்கு ஸ்ரீ பராசரபகவான் “பெரிதாதலா நும் பெரிதாக்குதலா நும் ப்ருஹ்ம என்று அறியப்படுவது” என்று கூறியதனுலும் உரை

* கந்தம்-கிழங்கு. அவதார கந்தம்-அவதாரமுலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருள்ள.

ஸாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணு வாகிப் பிண்டம் பூத்த தன்னிலையாத் தொன்மிகு பெரு மரம் என்க.

7. முவழி முப்பழம் முழைமுழை தருதலின்: முவழி-ஜூச் வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதப்பவம்னாத் தத்துவம் மூன்றேடுன்மையால் அவற்றை யடையும் கெறிகளும் மூன்றேயாயின. ஜூச் வர்யம்-இவிய தேவஹிகேஷமும் அஃது அதுபவித்தற்கினிய நூரக போதுக போக்கங்களும் ஸ்ரீ அசித்துப் பரிணமிப் பதேயாகும்: இவை இந்திரச் செல்வம் முதலியன் என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவு அதுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி-ஸ்ரீதிசாநந்த மான மோகங் மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரி யும் மூவகையினர் என்பா. ஆர்த்தாலும் அர்த்தார்த்தியும் என இருவகைப்படும் ஜூச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோகார்த்தியுமென மூவகைப்படுதல் ஸ்ரீகிதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றுதிகாரிகட்கும் ஈவர ஸ்ரீப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்கனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கணிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்சரியிப்பது இன்றியமையாததோ, அங்கனமே இம்மூன்றுதிகாரிகளும் தாமதாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பல பரதாதாவாகிய சுசவச்சீன அடைதல் இன்றியமையாததாகு மென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேறனும், இம் மூவரும் ஆச்சரியிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு தெளிக. இதனால்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் “பக்தி யோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்” என்று கீதார் த்தங்க்ரஹத்தில்(உன) விசத்மாக அருளிச்செய்தார். இதனை, “பக்தியோகஸ்ததர் த்திசேத்” (ஹதியொ மஹாத்தியீ-ட

வெசு) என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ஸ்ரீ கீதாபாஷபதி திலும் ஸ்ரீ பாஷபகாரர் “தேவாம் ஜஞாாி” என்கின்ற சிலேகு விளக்கத்தில் “ஞானிக்கு என்னினுருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிட்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகைபாலே என்னிடத்திலும் பக்தி” என்று பக்தியையே இம்முன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாவு பலன்றருவது இவ்விடமென்றும் கூறியருளினார்.

மஹா பாரதத்திலும் “சதுர்விதா மமஜார பக்தா :” (வதாவிட்யாஜஜநாலக்ஷாி) என்று, ஸ்ரீகிதையிற் சொல் வியபடியே, ஐச்வர்யார்த்தியை அர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுக் கூட்டி, நால் வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் நான்க. இவற்றூற் கர்மத்தையே முன்பமாகக்கொண்டு அதனாடியாகப் பிறந்தஞானங் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாவிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய் கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மங்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாவிக்கும் பக்தி மார்க்கம் கைவல்பகதி என்றும், கர்மஞானங்கள் துணையாக ஈச்வரனையே யடையவிரும்பி அவனையே உபாவிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோகங்கதி என்றும் கண்கு துணிக்குதொள்க. “நோற்ற நோன்பிலேன்” என்னுக் கிருவாய்மொழி யிட்டில் நம் பின்னை யாகிரியர் “ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது சில்லாது” என்று உரைத்தத்தையும் தெளிய நோக்கிக்கொள்க. இதனால்நேறே ஆளவந்தார் கீதார்த்த ஸங்கரகத்தில்,

“மற்றுமோர் தெய்வம் வழிபாடா வேகாந்தம்

சொற்றவதி காரிகட்குச் சூழபாதுவாம்” (மோழிபேயர்ப்பு) என்று திருவளம்பற்றினார்.

முப்பழும்-ஐச்வர்ய சகம், கைவல்ய சகம், மோஷி சகம் என்ற மூன்று கணிகளை எ-றி. இம்மூவகையை “ப்ருஹமஞ்சேஷி ப்ரதிச்டாஹம்” (யூ-ஷைணாஹிபுதியூஹம்) என்னுங் கிதையின் பாஷபத்திற் காண்க.

“இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்

கெவலேதுவின் யான் நங்கிட னவலேதுவி னழியா அறஞுல்வினை தற்கும்மொரு முடிபேதுணி புடையா ரங்கயினப மதற்குக்கிலை யிடஞ்சுவ வம்மா”

என்பது கிதைப்பாடல். முறைமுறை-அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதவின் முறைமுறை என்று அடுக்கினார்.

“மறைமுறையால் வானுடர் கூடி-முறைமுறையின்

தாதிலகு பூத்தெளித்தா வொல்வாதே”

(பெரியதிருவந்தாதி-61)

என்பது போலக்கொள்க. முறை என்று நூற்குப் பெயராத ஸான் முறை முறை என்பது நான்முறை யென்றால், அவனிட்டவழுக்கு சாஸ்தரம் என்பதாகா து சாஸ்தரமிட்ட வழுக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைணம் கூறாது சாஸ்தரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைணம் கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்தரம், பரதெயவத் திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவள்லது காரகவேது ஆகாமையும் முனைக்க. சாஸ்தரத்திற்கும் பரதெயவம் எட்டா

* ‘வாய்மொழியோடை மலர்க்க தாமரைப்பூ’ என வரும் பரி பாடலிற் பரிமேலழகர் “தாமரைப்பூ படைப்பிற்கு முதலாகவங்கு மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதவின்” என வுரைத்து காண்க.

தந்து என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப் படும்.

தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனிலும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். சதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறுது “தருதலின்” என ஒத்தோன் கூற்றுற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன் ஜீனை ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுவர்க். “வீடுமெப்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே”† என வரும் ஆழ்வார் திவ்யஸ்மக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரதுவையைதாதல் தெள்ளிது. தன்னெங்க அருளால் அஃது இவனுக்காயிற்றென்று உவர்க. தன் மூவுலகு என்றதனால் ஐங்கார்யம் ஈச்வரன் தாதல் தெளியலாம். ஐங்கார்யம் என்ற சொல்லே இவனுண்மையை விளக்கும்.

8. ஒன்றுண்டு ஒண்சுவை தருவது - ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.

ஒண்மை - “ஒளிப்பொண்ட சேர்தியுமா யுடன்கூடுவ தென்று கொலோ” என்ற திருவாய்மொழியிற் கூறியருளிப்படி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வருபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்கம் ஜ்யோதிர்விருக்கம் என்பது உய்த்துணரலாரும். சுவை - பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸ-கம். ஈண்டே தருவதுகூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். “தம்மையே யொக்க வருள்செய்வர்” எனவும் “நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி” (நிரஞ்சுநங்பூராஜாவாஜூஷாவெபுதி-உ.வ.) எனவும் “போகமாத்ர ஸாம்யலிங்வாச்ச”

† திருவாய்மொழி ந. - கட-கக.

(ஹொஷாத்ராஜாஜூஷாஜு-வூ.வஸ-ஏ.) எனவும் “பரஞ் ஜ்யோதிருப்பஸம்பத்ய” (வாங்ஜெஜாதிராவப் வஸங்வா) எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டுகொள்க. இதனால் இது மோசக்மாகிய பேரின்பமென்று குறித்தார்.

8. மற்றுது - இதனின் வேருகியது.

9-11. கல்வின் எழுந்து கடலினமூந்தீஶுஹாற்துறவன் நீறுவிளைக்கும் சேறிபோழிற் குப்பை தரு கட்பு - இதன்கண், அறுகாற்குறவன் - அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் - ஆறு வாய்க்கால்: ஆறு வழி எனிலும்மையும். இவை ஆறிந்திரியங்களென்றாறது. ஆறிந்திரியங்கள்-மெய்வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; “இந்திரியாணி ஷட்” (பொறிகள் ஆறு) என்பது வட்டால்வழக்கு. கிதாசாரியதும் “மக்ஷ ஷஷ்டாநந்த்ரியாணி” (உநஷ்ஷஷாநந் ஆர்யாணி) (கநு-எ) என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பெத்தாத்மா எனவற்கிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ் வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர்பெற்றுன். இவ் ஏண்மையை,

“பொறியீச் சரஞு முயிரெவ் வடவித்
புகுவா னெதினின் பூபுறப் படுவான்
எறிகால் தொழுமவ் விடனின் துமணத்

தினையீப்ப பதுபோ விவங்கீர்த் தெழுமே”(கீதை-கடு-அ) என வருங் கிதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சிவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது பருலும்மஸுத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம்பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது.

இந்திரியங்களை வேதம் “தசமே புருஷேப்ரானுः ஆத்மை
நாதச” (உயாவெபாராவீஷபூராணாஃசுவெத்காஷம) “சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினெட்டு
ஆறுமுழுமூலம்” என்றதினால் இந்திரியங்களை ப்ரராணபதத்தாற்
கூறுதல்நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய “கால்” என்
பதனுற் பாடியருளினாரெனிலும் ஸமஞ்ஜஸமே யாகும்.
பதினேரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்டே உற
வள்ளவன் என்றது, கருமெந்திரியமெந்தும் சீரத்துடன்
உண்டாய் அதனேடு இறுதியில் நகித்துவிடுமென்று ஸ்யாஸ
பகவான் ப்ரகுஹமஸாத்தரத்தில் அருளிச்செய்தது பற்றி
யென்று துணியப்படும். இதனை “ஹஸ்தாதயஸ்து ஸ்திதே
தோ ஸைவம்” (ஹதூஷாயஸ்தாவி தெக்காடெநவாஷ்
வீர. ஸ. உ, ச, டு) என்பதற்கு ஸ்தி பாஷ்யகாரர் உரைத்
தருளியவாற்று இனார்க. இதனால் இவ்வைங்கதையுங் கொள்
னாது ஆறிந்திரியங்கட்டே உறவள்ளவன் என்றார் என்க.

ஸ்லின் எழுந்து கடவின் அமூந்தி நீரை என்பது,
மலையிடை நின்றும், கடவிடை மூழ்கியும் பசையற உணக்கு
குதலான் எ-று.

இவற்றால் இந்திரியங்கட்டு உறவு பூண்ட பெத்தாத்மா
ஐச்வர்யகாமனுப் அஃதெதய்தற்கு உபாயமாகத் தீர்த்தம்
படிந்தும், மலையிடைத் தனிவின்றும், நெருப்பிடை நின்று
பசையறவன்கியும் தவஞ்செய்தல் முதலிய காமங்களைக்
குறித்தாராவர். இதனை

“பொருப்பிடையே சின்றும் புனற்குவித்து ஸம்து
நெருப்பிடையே சிற்கவுநீர் வேண்டா”

(மூன்றுஒன்திருவந்தாதி-ஏ)

என வரும் பாசங்கொண்டுளார்க. எழுதல் - இராது
ஷிற்றலாதலானும், கல் - பொருப்பாதலானும் “பொருப்

பிடையே சின்றும்” என்பதைனேயே ‘கல்லின் எழுந்து’ என்ப
தனுற் கூறினார். “கல்லுங் கலைகடலும் வைகுந்த வானுடும்”
(பெரிய திருவந்தாதி-ஏ) என்புழிக் கல் என்பது பொருப்பா
தல் காண்க. ‘வடபெருங்கல்’ எனப் புறப்பாட்டிலும் இமய
மலையைக் கூறுதல்காலாம். புனற்குவித்து மென்பதையே
“கடலினமூந்தி” என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் நலை
சிற்றதாகவின் கடலைக்குறினார். “நீண்டதோன் மால்கிடந்து
நீள்கடனீ ராடுவான், பூண்டா ளெல்லாம் புகும்” (மூன்றுங்
திரு.ஏ) என்றபடி சுரத்தால் இதன்றயர்த்தினன்குணரலாகும்.
அமூந்தல்-ஆழகுதல். நீரை என்பது பசையற உணக்குதலா
தலான் நெருப்பிடைநிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்ட
ாவென்று தன்வியவற்றை இப்பெத்தாத்மா ஐச்வர்யகா
மனுப்சி செய்தொழுகுமாறு கூறப்பட்டது. ‘நீரை’ என்பது
பசைபறவனக்குதலைக் குறிப்பதாதல் “முழுஉவள்ஞர
முனைக்குமனள்” (புறம்.219) என்று கோப்பெருஞ் சோழன்
வடக்கிருந்தானை நல்லிசைப் புலவர்பாஷியதனுன் நன்கறிய
லாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலைபாகக்
கொண்டு காயம்வாட்டுதலை

“படிமன்று பல்கலன் பற்றேடுத் தைம்புலன் வென்று
செழிமன்னு காயஞ்செத்தற்கஞ் மாங்கவனை யில்லார்
குழமன்னு மின்சவர்க்க மெய்தியு மீன்வர்கள்”

எனவாறுந் திருவாப்மொழியர இனார்க. (4, 1, 9)

விளைக்கும் செறிப்பாழிந்துப்பை தருகட்டு- (அறுநாற்கு
உறவன்) இவ்வாறு எழுந்து அமூந்தி ஸ்தி அறுதலான் அவற்
றின் பயனுக விளைக்கின்ற செறிந்த கற்பக்சோலை உதீர்த்த
குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக
முதலிய ஐந்தருக்களுள் சோலைபாதலான். இதனைக் கற்
பக்சோலை என்பது தலைமையான வண்மைபற்றி. எண்டுக்
கூறிய இந்திரச் செல்வம்,

“இன்றனிர்க் கற்பக நலுந்தே னிலைத்தனிக்கு நிழவிருக்கை” என்பதும், அதுவும் அவ்வூர்த்தருச்சோலை யுதிர் தத்தெதன் பதும், நல்லவிவாளர் கண்டுபிள்ளையை (தூரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். “குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை” என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவளை ஆங்கு மறப்பித்தலானும் புன்னிய கர்மம் நகித்து மண்ணிடைத் தோன்றிபவிடத்தும் அச் செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும் “குப்பை தருகட்டு” என்றார். கட்டு-காலி, வஞ்சம் எ-று. “செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணோ” என்ப. (பாரதம்).

“வியன்மூலகு பெறினும்போய்த் தானேதானேயானும்” (திருவாய்மொழி. 8-10-2) என்று ஜூச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஜூச்வர்யார்த்தி மூலங்கும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினுரெனக்கொள்க.

இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அதுகாற்கு உறவன் என்புழி அறுமீனுயக் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவழுஷ்ட சந்தரண் எ-று. உரோகிணி ஆருப்ச-சகடம் என்ப்பெறுதலும் சந்தரனுக்கு அதிகப்பிரிவையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது “அறுமீனினைவனள்” எனவரும் அகா ஊற்றின் குறிப்பில் “அறுமீன் - உரோகிணி” எனக் கூறியதனுனரிக. கால்-உருளை. “சகடக்கால்” (நாலடி) எனவும் “கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்” (புறம். 185) எனவும் வருவன காணக. வருஷப வீடு சந்தரணுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனுயினன் என்பர். ரோஹிணீகள் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்..

இவன் நீர்றன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாரும். இவ்விதம் சந்தரண் அமிர்தமயமாய்க் குனிர்த ஜஸபரமானுக்களாலே சக்ல பசுத்ததில் தேவர்களையும் கிருஷ்ண பசுத்த தில் பிரூர்க்களையும் திருப்தி செய்கின்றன என்று புராண ரதனம் கூறுதலே நோக்கு (விஷநுபுராணம் 2-12). இத் தேவர்வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டும் தென்று குறித்தவாரும்.

இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்து என்பதனைக் கடலினெழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தா மணிப் பதிதத்திற் “குணமாலையை வைதுமாறி” என்பதனை ‘மாறி வைது’ என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுக் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங்காட்டியது இஃதெனக. இவ்விந்திரச் செல்வம் தூர்வாஸமுனிவர் சரபத்தாற் கடலினெழுந்தி மந்தரமென்னும் கல்லாளெழுந்து சந்தரண் நீரை விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாரும். சந்தரண் விளைக்கும் பொழில் எனக. சந்தரண் தன் அமிழ்தம் அரு நிற்றவும், விளைக்கின்ற சந்பக்க்கோலை எ-று. ஒந்தீநன் சந்தரனுதலான் அவன்விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்தரண் விளைப்பதென்றாலும் இமுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரிப்பு அரச்சிராதிரதி யென்றும் சவர்க்கம் புகுதற்குரிப்பு தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருக்கினுள் ஜூச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்தரணிடம் புகு அப்பாற் சவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் “சாந்தரமலம்” என்று வழங்கப்படும். இச் செல்வம் திங்களைகிய உண்டியால் அமைவதனுலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், “நிறைமதி யுணந்த யமரங்கு” எனவும், “அமரருணந்த மதி”

எனவும், “மதியுண் அரமகள்” எனவும் வருவனவற்றுல் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்டு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.

11-12. ஒன்று வித்து அறு கோட்டு-பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.

இது கைவல்யார்த்தியின் பல்நைதல் காட்டுவாராய் வித்தற்ற தோக்கமுடைத்தென்று கூறினார். கோள்-குற்றம், தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுங் தன்னுட்குக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிட்டது அம் மரமாய்ப் பரினாமிப்பதற்குக் காரணமாய் தொன்று. இதனை “ஓல் நிற்து கெடுஞ்சைக் கார்த்தோர், ஆலமர் வித்தி னருங் குற ளானுன்” எனக் கம்பாடர் கூறுதலானாயியலாம். ஈண்டுத் தன்னிலீப்றியாத் தொன்மிகுபெருமரம் இக்கணியி னான்ஸே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய் தனிமுதல் இல்லாமல், கேவலங் தன்னின்த்தானே அனுபவிப்பதாகவின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். “தானேஞ்குருவே தனிவித்தாய்” (1, 5, 4) என்னுங் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப் படுதல் காணலாம்.

“பிறப்பிறப்பு மூப்புப் பின்துற்று பின்னும் அதக்கவு மின்புடைத்தா மேலும்—மறப்புல்லாம் ஏதமே யென்றல்லா வென்றுவனே மன்னனாந்தான் பாதமே யேத்தாப் பகவ்” (பெரிசிகுவங். 80)

என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசுதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெப்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்

தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன். ஏதம்-துண்பம் எனினுமையையும்.

“நிற்கின்ற தெவ்லா கெடுமாலென் கேராதார் கற்கின்ற தெவ்லாங் கடை” (இரண்டாங்கிரு. 54)

ஆதலான், இவர்க்குக் கைவல்யங்கம் கடையாயிற்று. இங்கிரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியை நகித்துப் பின் மன்னிற் பிறத்தலான் ஒருநால் தெய்வத்தை நினைக்கு வீடைய்த அவகாசமுண்டு. இக்கைவல்யங்கத்திற் பட்டா அக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லையென்று கொண்டு கடையாக்கினார். “அமரா கழல்தொழுது நாஞும் இடைநின்ற வின்பத்த ராவர்” (இரண்டாங் திருவந்தாதி, கக) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழலீழுமத்துண்மையூம் அவர் இடைநின்ற வின்பத்தராதலும் உணர்துகொள்க. இதற்கு வேறுகூறலுமுண்டு.

இனிக் கைவல்யத்தைத் தோட்டற் ற கெல்வித்திற்கு (க. 22) விஷ்ணுபூராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினுரெனக் கொண்டு “வித்தறு தோட்டு” எனப்பாடம் ஒதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். “நாற்கந்தே மருந்து” (திருக்குறள். கநி0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.

12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்கனம் ஆமாறுநாடு விளைப்பவன் எ-று. ஆம் ஆறு என்பது ஆமா என வங்கது செய்யுள் விகாரம். “தேறுமா செய்யா அசரா களை” (பெரிய திருவந்தாதி, ரூங்) என இவ்வாழ்வாதே வழங்குதல் கண்டு கொள்க; “ஆமாரெழுந்றறியேன்” (திருவாய் 4,9,2) என்பது இவர் வழங்கேயாம். இங்கனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளைக்கும் நாடன் எங்க-

ஆகத் கிருஷ்ண செப்பவன் எறு. விளைக்கும் நாடன் என் பதைனை நாடுவிலோப்பவன் என்றுகொள்க; ‘செப்த வேள்வியர்’ (திருவாப் 5,7,5) என்பதைனை வேள்வி செப்தவர் என்று கொள்வதுபோல. இவ்வழக்கு வட்டாலிலே மிகவும் பயில் வதோன்று; பெருந்தமிழ்தால்களிலும் ஆங்காங்குக் காண வாடு.

நாடு விளைப்பவன் - உலகு படைப்பவனுடைய பிரமன். நாடு உலகிற்காதல் “நாட்டைப் படையென் றயன்முத வாத் தந்த” என்னும் நாச்சியார் திருமொழியால் (14, 9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம் மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேற்றும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பர்வதவதத்தில் (11—3—7) “ஆதிமூர்த்தி ஜிவலுக்கு உயர்ந்த விதத்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணி களைப் படைத்தான்” என வருதவானும் உணர்க.

“உய்யவுகு படைத்து” எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)

“படைத்திட்ட திவ்வைய முய்ய முனாள்
பணிக்கேத்த வல்லார் துயராயவெல்லாங்
துடைத்திட்ட வரைத் தனக்காக்கவென்னத் தெளியா”
எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகாலிக்கவே உலகு விளைப்பதல்து பரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்கும் மாக்கத்திக்கணுமாறு நாடு விளைப்பவனுகவும் “என் மென்றை தீக்கதிக்கட்ட செல்லுங்கிறன்” எனப் பெரியோரிசங்குதலான் இஃதெளிதில்லறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.

“நாவாயி ஒண்டே நமோநார ஞவைன்று
ஒவா-துரைக்கு முரையுண்டே—மூவாத
மாக்கதிக்கட்ட செல்லும் வகையுண்டே யென்றென்றை
தீக்கதிக்கட்ட செல்லுக் கிறன்” (முதற்றிருங்கநாதி, 95)

என்னும் பாசர நோக்கிக்கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணு என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத் திவ்ய நாமாவையுஞ்ச சேர்த்தால் “மாக்கதிக்கட்ட செல்லவகை யுண்டே” என்றே திபவர்களும். ஈச்வரன் உடம்பைப் படைப் பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறென்றற்கில்லை யென்பது.

“ஆப்பங்கொழியும் பல்லுயிர்க்கும்—ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்”

(நான்முகன் திருவந்தாதி, 93)

என்பதனால்திபலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப் பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதி களிலும் ஆமாறல்லது நரகிறபோமாறில்லையென்று துணிந்து கொள்க.

13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனுக்கைப் புப்பிரியோனே தன் தலையிழந்தவனுயினுள் எறு.

நாடன் என்பதன்பின் அவ்வினயென அடுத்து வேண்டாத சட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவ்வினை பின்னே தலையில்லையாயினுள் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதித்ததில் (4) “தேவிபோகி...சுடுகாட்டவள்... சேர்ந்தவாறும்” என்புழி “தேவியவள்” என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்குன்று கடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல; இதனையுங்கொள்க.

பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்தி மத்ஸ்யபுராணம் கூட்டும் அத்யாயத்திற் (30-41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடைம்பேற் கேள்வியை சொல்லுவதியைக் கண்டு காமித்தான் என்றும், இவைனைக்கண்டு ஒவ்வொர் திசையிலும் அவன் ஒதுக்கினான் என்றும், ஒதுக்கியிதிசையெல்லாம் இருந்தபடியே தலைபைப் படைத்துக்கொண்டு நோக்கினு னென்றும், அதுவண்டு ஸ்ரஸ்வதி வானம் புகவாயினன் என்றும், அவன் வான்புகுதலைக் காண உச்சியில் ஜந்தாந்தலைபடைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஜந்தலையன் ஆயினானென்றும், ஜந்தாந்தலையைப் படைகளான் மறைத்திருந்தா னென்றும் கூறுதல் காணலாம். இவன் ஜந்தலைவரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனுயிருந்தானென்று உய்த்துணரலாகும்.

“கண்டுகேட்ட உண்டுயிர்த் துற்றறியும்” (குறள், 110 1) ஜம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துப்ததற்கேற்ற உறுப்பீப் இல்லையாயினுன் என்பது கருதிற்று. “ஜம்புலது மொண்டொடுக்கண்ணேயுள்” என்பது திருங்குறள் (ஷை). பின் பிரமதிரச கிள்ளாப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்றுளினுக்கேட்கப்படுதலான், தலையிலி என்றார். “கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்” (திருவாப்மொழி. 4—10—4) என் பழி, நம்பிள்ளையாசிரியர் “ஞருவன் தலைகேட்டு நின்றான்” என்று உரைத்தனாலும் “தலையிலி”யாதலுணர்க; “வாணன் கையிழந்து நின்றான்” என்பதுபோல இதனையும் கொள்க.

இவைனைப் பரமேஷ்டி, கவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் ரலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், மின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனே டொருபடித்தாய் இயைபுள்ளதாகாக்கம் யுணர்க-

ஜகத்கிருஷ்ண ஃர்த்தாவாகிப் பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினு னென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம்—“அநிருத்தாத் ததாப்ரத்தமா தங்காபி கமலோத்பவ:” (சுநிராஷா துஶாவுதூரதநாவி கங்கொஷா துவி) எனவரும் வாக்யத்தால் அறியப் படுதலான் ஸ்ருஷ்டியினாம்பழும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலைப்புறுவ தாதலால் இயைப் காணலாகும்.

“தேவுமெப் பொருளும் படைக்கப்

குலினுன்முகஜைப் படைத்த தேவன்” (திருவாய், 2,2,4) என்பதனால் இப்படைப்பீன் மூலம் ஸர்வேச்வரனிடத் திலே நிலைபெறுவது என்க.

13. அவன் மகள் முலையிலி=அப்பிரமதுக்கு மகளாப்பத் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தணமில்லையாயினால் எ-று.

பிரமன்தவத்தால் அவன் திருமேனியிற் கேள்வினால் என்றும், இவன் அவனுக்கு மகளோயாகவும் இவனையிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அதுகண்டு பிரமபுத்திராகிய மகருவினர் பிரமஜை வெறுத்தன ரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவினக்குதலான், இவன் பிரமதுக்கு மகளோயாதல் தென்னிதிருத்தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே ‘அவன் மகள்’ என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.

இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தணமில்லாமையா வென உய்த்துணரலாகும். ‘ஸங்கீதமை ஸா ஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்’ (ஸங்கீதவிவாஹி தூங்வாஸ்தூராகிகாது அய) என் வரும் வடமொழிலுமுக்கா னுணர்க; ஸரஸ்வதி ஞானசக்தி என்பது

தால்களின் றணிடு ‘ஞானமுதல்வி’ என்பார். ஞானங் காமத் தைத் தொலைக்குடுமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. “கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ” என்று கம்பாடர் பாடுதலாறும் இஃதுணரவாகும். இங்களங்கள் காமங்கு செய்பாது ஞானமே செய்தலான் இவ்வீரா முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பார். மூலையின்மை காம மின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். “மூலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று” (திருக்குறள், 402) என்பதனுண் இதனை யுப்ததுணர்க. மூலையென்றது ‘காமாது போகத்தை’ என்று தக்கப்பாகப்பரணி உரைகாரர் வெளி யிடுவதுங் கான்க. இவ்வீரையே பெரியபிராட்டிழார் அமிசமான ஆத்மவித்யாருபினியாகக் கொண்டு உபாவிக்கு மிடத்து வருத்தையாக வழங்குவது “ஸாபம் ஸரஸ்வதிம் ச்யாமாம்; கமாமிவிஷத்துவதயாம் வருத்தாம் கருடவாறு நாம்” (ஸாயங்வஸரா ஸ்தீங்வஸாஹா; நாசிவிஷத்தெவுடை குராங்வருஜாங்ரா-ஸ்வாஹநா) என வருந் தியானத் தால் உலகம் அறிந்தது.

‘நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனுர்’ (நான் முகன்றிரு. 40) என்பறை பெரியபிராட்டி வித்யாருபினியாதல் தெளிப்பாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமூலை மாதர் யுவதிகள் என்றும், வந்தமுலைமாதர் பேரிளாம் பெண்டிர் என்றும், வந்து மூலையில்லையாயினுர் வருத்தைகள் என்றும் தெளிந்துகொள்க. ஈட்டினரும் பதத்திற் சீயர் “பெளவன சூசகமான மூலையானவை” என உரைத்ததனு அம் இதனுண்மை யறியலாம். (திருவாப்மொழி 4-6-10) பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாருபினியாதல் விஷத்து புராண ஸ்தீஸ்துதியிற் கண்டது.

இவ்வாறு தலைவனுக் தலைவியும் முறையே தலையிலியும் மூலையிலியுமாதலீ யன்றி இத்தலைவி—

14. தானும் ஈனால் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரசைஜயைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டார் எ-று.

ஈனால்...படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் தனுஞி நோக்கிற் புலனும். எவ்விதத்தினும் எவரானும் தவறுதவள் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுன்னவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை.எ-று. இவள் வடிவமான சப்தம் பரப்ருஹமத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்ப்யமாதலான், ஈனவும் படாஅள் என்று ரெண்க. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; “ஏதத் திச்வவிதிம்” என்பது ப்ரகுஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸ்பாஸருதியுங் கூறிற்று. இங்களம் உள்ளவாகியும்—

15. எழுவார் மூவர் சிறுவரைப் பயந்தனள்—எழுவரும் மூவருமாகிய பதின்மர்ப்ரஸஜகளைப் பெற்றனர் என்றுவியப்புச் சுவையட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாதுபவபோக ஸலசகமான மூலையில்லானாகியும், காமாதுபோகங் குப்ததற்குரிய ஜும்பொறியுமூன்றா உத்தம அவயவிசைட மில்லாத வலைக் கலந்து—வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடையவேண்டி. ஆசீர்வதித்த—பத்துமக்களையும் பயந்தனள்: இது வியப்பாகும் என்பதாம். வேதம் பத்து மக்கள் பெறும்படியாழ்த்தியது “தசாஸ்பாம் புத்ரா நாடேவுமிபதிம் எகாதசம் க்ருதி” (உஸாவஸாங்வாதுநாராயைவுதி ஜெகாஉராக்குயியி) என்னும் வாக்யத்தாலறிந்தது; “பதின்மர்மக்களைப் பெற்றுப் பதியைப் பதினேரா மகவாகச் செய்க” என்பது இதன் பொருள்.

இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்க்கு அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மஹர் உள்ள

டாக்கிப்படியால் இங்னனங் கூறினார். பிரமதேவதுடைய புதர்கள் பதின்மா என்பதும், அவர் இவரிவர் என்பதும் ஸ்ரீமத் பாகவதம் சீ-ஆம் ஸ்கந்தம் (12-22) “மீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்பர், புலஹர், ச்ரது, ப்ரகு, வவிஷ்டர், தசூர், பத்தாமவராகிய நாரதர்” என்பதனால் அறிக. இவருள் ப்ரகு, மீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், ச்ரது என்னும் இவர் ஸப்த பராஹ்மாக்கள் என்று ஸ்ரீ பாகவதத்தில் (11—14—4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் எனப் பிரித்துவரத்தார். பத்தினை மூன்றும்பூமரக என்னிக் கேட்டாலும் பண்டை வழக்கேயாகும். “முடிப்போது மூன்றேற்றுமென் ரெண்ணினுண்” (மூன்றுந்திருவங். 77) என்று பெரியார் பணித்தலா அறிக.

பிரமசக்தியாப்ப பிரமனினை வழங்குது இப்பதின்மரையுங் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். “திதியின் சிறுவர்” என்புழிப்போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.

உத்ததை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்டு நூட்டினுதயனு செய்யவும், ஆசாரத்தை அதுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். “மஸர்மிசை முதல்வனு மற்றவ னினைத்தோன்றி, யுலகினுகற்றிய பதின்மரும்” எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. ‘சிந்தாதேவி’ (கில்ப்பதி காரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமனி) இவள் பெயராதலால், பிரமன் னினைவிலமர்தல் அறிக. இப்பதின் மரும் பிரமன் னினைவிற்கேள்ளிபோர் என்பது “விதியின் மக்களும்” (பரிபாடல். ஈ) என்புழி “ஆதிப்பிரமற்கு னினைவிற்கேள்ளிய பிரமர் பதின்மருள்” எனப் பரிமேலழுங் உரைத்தனான் உணரலாம்.

இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா வகையில் எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று

கொண்டு, மூன்றும் ஏழுமாய் அசாரவொலிவடிவாப் தான் னியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுப்ப உதவினள் எனினும் கண்குபொருங்தும்.

அகார உனார மதாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரஸ வத்தை “தர்யஷ்டி” ‘த்ரிவருத்’ என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய ‘நமோ நாராயணைய’ என்பது ஏழாதல் கண்டுகொள்க. அசாரங்கள் தேவதை களின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்த்தினொறாற் கூறினார். “இசைத்தலுமுரிய வேறிடத்தான்” (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.

இங்னனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைகிறத்தல் பற்றியும் இதன் கொரவம்பற்றியும் தூப்மைபற்றியும் தெய்வத்தன்மை பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அதுக்கர விசேடம் ப்ராஹ்மாதாழ்வான் முதலியோறிடம் நன்கு காணலாம். அசாரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வு வகைங்கட்டு அதிதெய்வம் இவையென்பதும் அங்கிபுராணங் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காவாலாம். மந்த்ரகாரினி ஸரஸ்வதி என்பதுபற்றி இவ்வாறு கூறப்பட்டது.

16. அவள் இவள் உவள் என அறிதல்—இவ்வாறு இருடிகளையும் திருமந்தரத்தையும் உலகுப்பப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள்—உகாரார்த்தமா யுள்ளவள்: இவங்கும் என்பது திருமந்தரார்த்தத்தால் ஸம்ப்ரதரயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலாலும் நன்கறிந்த தாம். உபகாரஸ்மருதி செய்பவேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக்

கருதினுரோ என ஜகிக்கவும் இடதுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றைபே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.

17. துவளை காட்சிப் புலவரது கடனே-துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்கிறதாரது கடப்பாடேயாம் எ-று.

புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் “விதவத் ஸ்மரகஷணம்” என ஒர் பகுதியின்டு-அதன்கண், விதவான் அஷ்டாக்கர ஜபராயனானால். இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினுரைங்க. துவளல்-வாடுதல். துவளை காட்சி - யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என் புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புவுர் ஸரவ்வதி அம்சமென்ப வாதலான் அவன் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவனோ பயந்த திருமந்தரத்தையும், அது கூறும் வாக்கேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாரும்.

“பரமாத்ம சக்தி பல்பல படியாகக் கேட்கப்படுவது” என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரவ்வதி யாகவும் தூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுளின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆவியும் ஆக்கையும் இறைவன் ருடேன (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிசுரத்தையும் பாடுக என்று அருள்கெய்தாள் எனக் கருதி உபகாரஸ்மருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களில் இல்லை.

“நாம்பெற்ற நன்மையு நாமங்கை நங்கெஞ்சத் தோக்கி மிருந்தெழுமை யோதுவித்து—வேட்பின்

பொருள்கீர்மை யரியினும் பொன்னுழி பாடென் றருணீர்மை தக்த வருள்” (58)

எனப் பூதத்தார் அருளிச்செயலா ன றிக. ஸரஸ்வதியே வேத மந்த்ராரினியென்று தங்கபாகப்பரனி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றூற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.

இனி நாமங்கையும் அறிக்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை “நாமங்கை தாலு நலம்புகழ வல்லனே, பூமங்கை கேள்வன் பொலிவு” (மூன்றாங் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததெநான்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலங்கமியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உரைவல்லன்: உவன்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லன்; ஆதலான் ‘உவனென அறிதல் கடன்’ என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்கனம் அறியினும் பபதுண்டென்பது கருத்து.

இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிசமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் இன்று.

பராசத்தியியல்பு பஸ்தியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை “அவளாத்தனு மகனுக் தில்லையான்” எனத் திருக்கோவையினும் “அனங்காடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகன்” எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினங் கூறுதலா றுணர்க. ஸரவ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமாதுக்குப் புக்திரியாயினார் என்பதும் தொன்னுறை றுணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபாவம் மோக்கத்தில் “பிரமானின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதிதேவியா

* “இலக்குமியே வித்யாருபினி” என்பது விட்டு புராணம்,

நவான் தவறாதவன், சத்தியமுன்னவன்” எனப் பகவான் அரு
விக்டேசிப்பதவானும் உண்ணமூலிக. இனி,

“ கண்ணன் கழலினை, கண்ணு மனமுடையீர்
எண்ணும் திருகாமக், திண்ணன சாரணமே” (10,5, 1)

என்னும் திருவாப்பொறி எழுதிய திரு எட்டினைச் சங்கப்
பலாகையின்மேல் வைக்க அப்பலனை அத்திருவேட்டளவிற்
சுருங்கிப்பிறார் இதனேனுடோக்கவிருக்க இடங்காராது இதன்
தெய்வச்சிறப்புவர்த்தியது என்று குருபாம்பரையிற் கேட்க
ப்படுதலான், அதற்கிப்பை, அப்புவர்த் தூராய் தூணிய
எழுதியநுளிய இத்திருப்பாட்டும் அத்திருகாம மந்த்ரத்தை
யும் அதைப் பயந்த பராக்ஷியையும் அதற்குரிய பரதைப்
வந்தையும் தலைணம்பாகக்கொட்ட தென்று உய்த்துணர்த்து
கொள்க.

பரமகாருக்கிரான கம்மாழ்வார் தாம் பெற்ற பேறு
எல்லாப் புலவர்க்குமாலும், ஸகல சாஸ்த்ரங்களும்
ஆடிமுலி னடங்கவைந்து மெய்ப்பொருள் நேற்றிய வித்
தகத் தனிப்பாட்டு இல்லாகும். இங்ஙனம் வடதூந்பெரு
ளையே யுடைய நமிந்தப் பாட்டாதலை இதனை “ஆபியத்
துமிழ்” என்று கூடலூர்புராணமுடையார் கூறினு
செங்க. வேதப்பியாருப்பொட்டைய தமிழை வேதங் தபிந்த
என்பதுபோல இதனையுக்கொள்க.

“ ஸயா இவதோ கருடற் கெதிரே
யிரவிக் கெதிரப்பிள்ளையா இவதோ
காயா இவதோ ஏதுயிப் பலிமுன்
நாரிகே சரிமுன் னடையா இவதோ
பேயா இவதோ வெழிலூர் வசிமுன்
பெருமா எடிசேர் வகுங்கா பரணன்
ஓரா பிரமா மறைவின் நமிழின்
ஒருசொற் பொருமோ வைக்கிற் கவியே ”

என்பது சுங்கத்தார் இவ்வரிய பாகாத்தை வியந்து ஆடு
வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாரும்.

நமியாழ்வாரி திதுவடிகளே ஈரணை.